BIZ BYTES

IMTMA to celebrate 50 yrs of IMTEX at BIEC

| NT Bureau |

Chennai, Jan 22:

Indian Machine Tool Manufacturers' Association (IMTMA) is celebrating 50 years of IMTEX by organising 'IMTEX 2019 & Tooltech 2019' at Bangalore International Exhibition Centre (BIEC) from 24 to 30 January.

A release stated that over a period of 50 years, the exhibition has brought diverse groups and stakeholders on a common platform for knowledge sharing and transacting business. IMTEX 2019 held at BIEC is covering an exhibition space of around 80,000 square metres with participation from over 1,000 exhibitors from 23 countries.

President, IMTMA, P Ramadas, said, 'IMTEX is a must attend exhibition for technology enthusiasts. It is at IMTEX that latest technologies are launched and displayed live. The current edition of IMTEX will showcase advanced technologies like 3D printing, internet of things, automation, robotics, and Industry 4.0.'

Survoday SFB opens new BC-led outlet in city

Suryoday Small Finance Bank (SSFB) has announced the opening of its new 'Banking Correspondent led Banking Outlet' here. The branch was inaugurated by director, Kasturi and Sons Ltd., K Venugopal, in the presence of MD & CEO of SSFB, Baskar Babu.

Speaking on the occasion, Baskar Babu, said, We are delighted to open our third 'Business Correspondent led Banking Outlet' by partnering with Ex-Bankers, thereby fostering partnership and entrepreneurship. At Suryoday strong governance, transparency and superior customer experience are non-negotiable and we believe that these partners, who have been ex bankers; would help bring in more ideas on servicing and understanding the customer needs. This is a unique business model and we see opportunity and growth through this model.'

Exide holds financial programme for customers

Exide Life Insurance recently organised a customer awareness program for the citizens of Nagercoil. to educate them on the basics of financial preparation for days ahead.

A release stated that since the program's launch in 2015, Exide Life Insurance has been engaging with people in tier II and III cities across the country, helping them understand the importance of insurance and equipping them with the required information to make the right financial decision for their future.

Exide stated that the specially designed programme comprises of interactive sessions using audio-visuals aids and paper-pencil exercises.

It is time for new players to come in

◆ RBI proposes to relax norms for emerging entities' entry in retail payment ◆ Apex bank concerned over ECS systems as transactions are low

| NT Bureau/Agencies |

Chennai, Jan 22:

In abid to boost innovation and competition in the retail payments systems market, the Reserve Bank of India (RBI) has proposed to relax norms for entry of new players.

The RBI has been issuing guidelines for various payment systems and grants authorisation to nonbanks for setting up and operating payment systems.

Licensed banks also need to obtain specific permission from Reserve Bank for setting up and operating a payment system. At the end of 2018, there were 89 authorised non-bank $Payment\ System\ Operators\ (PSOs).$

The RBI's policy paper on 'Authorisation of New Retail Payment Systems' proposes a multipronged policy action for a more appropriate level of retail pay-



ment systems and operators.

With regard to entry point norms for entities, the paper said a judicious approach needs to be adopted with regard to networth criteria.

'For all payment systems it would be desirable that they have (a) physical presence in the country, (b) impeccable track record, and (c) are likely to conform to the best overall standards, including those pertaining to customer service and efficiency,' the paper said.

It also makes a case for alignment of regulatory framework to encourage enhanced participation of both bank and non-bank entities.

Concerns

The RBI is seemed to be concerned about concentration risk and the dangers that could emerge from the retail payments space after reaching a peak that is too big to fall.



seems to stem from the role played by the National Payments Corpora-

PROBE AMAZON-WITZIG BID: CAIT

Traders' body CAIT Monday urged Commerce Minister Suresh Prabhu to order a probe into Witzig-Amazon bid to acquire Aditya Birla Retail Ltd, which operates supermarket store chain 'More'. Fair trade regulator CCI had said it had approved the deal on Friday.

In a statement, the Confederation of All India Traders (CAIT) alleged 'it is a clear case of circumventing the FDI Policy in e-commerce" and exhorted Prabhu to "order a probe in the matter and till then the takeover should be stayed'.

 $\hbox{`It is highly regretted that CCI has approved the combination based on}\\$ the competition aspect of the deal. However, we are surprised how can an illegal deal be approved only on competition aspect,' CAIT claimed

According to the Competition Commission of India (CCI), the deal involves acquisition of 99.99 per cent of the equity share capital of Aditya Birla Retail by Witzig, and 49 per cent stake buy in Witzig by Amazon's subsidiary Amazon NV Investment Holdings LLC, the former's second investment in the Indian brick and mortar format.



tion of India (NCPI) and its importance in today's payment economy, according to a sources.

NPCI is an umbrella organisation created in 2008 to develop and operate various retail payment systems. Historically, the central bank has managed, developed and operated various payment systems itself.

In the early 2000s, it set up the National Electronic Funds Transfer (NEFT) system as also Electronic Clearing Service (ECS), which it operates to this day. But the scope and scale at which the RBI itself could operate payment systems reduced as electronic transactions

gained traction.

Therefore, with the support of government and private banks, the NPCI was set up. Over time, the payment systems operated by

electronic transactions as compared to those operated by RBI. In its paper, the RBI pointed out that the ECS system for debt and credit is witnessing low volumes and

NPCI gained a greater share of all

even the share of transactions by NEFT has come down to 12 per cent, as at the end of 31 March, 2018. Earlier in June last year, the RBI

had announced that it would encourage more players to participate in and promote pan-India payment platforms and would bring out a policy paper. The objective, it said was to mini-

mise the concentration risk in the retail payments market from a financial stability perspective and to give a fillip to innovation and competition. The central bank has invited comments on the policy paper by 20 February.

Of planned 40 GW, only 1,334 MW of solar rooftops installed: Study

Public'in

| NT Bureau |

Chennai, Jan 22:

India's ambitious plan of reaching 40 gigawatt (GW) capacity in solar rooftop (SRT) has fallen well short of plans, a report said. The country had planned to reach the said numbers

According to a report titled 'The State of Renewable Energy in India 2019' released by the Centre for Science and Environment (CSE), 'Solar rooftop has failed to make any headway in the current market which is skewed towards large-scale renewable energy.'

'Till November 2018 only 1,334 megawatt (MW) of grid-connected solar rooftop systems had been installed,' the report

It also stated that the dominance of large-scale rooftop installations by commercial, industrial, institutional and government/PSU segments has meant that 'attention to the residential solar rooftop segment has lagged behind'.

'Also, the preference has been for commercial and industrial installations - residential consumers, who hold immense potential, account for less than 20 per cent of the total installed capacity,' the report said. The report cites the Ministry of New and Re-



newable Energy's SRISTI scheme (Sustainable Rooftop Implementation for Solar Transfiguration of India), launched in December 2017 that proposed Rs 23,450 crore incentives for discoms and consumers.

The report also called out the 'flaws' of the scheme. '(For one)

the subsidy itself: it may incentivise discoms to encourage rooftop installations, but it is designed to benefit them only over the shorter term while magnifying their revenue problems over the longer term,' the report said.

VDW offers service packages for EMO Hannover 2019 support, attractive offers for air and

| NT Bureau |

Chennai, Jan 22:

Leading trade fair for metal working, EMO Hannover 2019 is set to take place from 16 to 21 September and is organised by spokesman for the German machine tool

industry, VDW (Verein Deutscher Werkzeugmaschinenfabriken) on behalf of the European Machine Tool Association Cecimo from Brussels.

To be organised in cooperation with Deutsche Messe AG, Germany, the trade fair will see VDW offer visitors and exhibitors a comprehen-

sive range of services in cooperation with Deutsche Messe AG, such as online registration for visitors and exhibitors, contacts via the foreign representatives of Deutsche Messe AG in the national language, visa

rail travel to EMO Hannover, online information in nine different languages, individual support for foreign delegations, thematic tours and more, said a release.

In addition to EMO Hannover,

VDW also takes care of proceedings at the METAV in Düsseldorf, the international trade fair for technologies in metalworking, dated 10 to 13 March, 2020.

The VDW, together with the German Machine Tool and Manufacturing Systems Association (Fachverband Werkzeugmaschinen

und Fertigungssysteme) within VDMA (Verband Deutscher Maschinen und Anlagenbau), has round about 300 members. They represent around 90 per cent of total industry turnover in Germany.

NAME CHANGE I. R.PETCHIAMMAL, wife

of Thiru S. RAVI, born or 20th February 1978 (native district: Thoothukudi) residing at No.16, 12th Street Kolavizhiamman Nagar Palavakkam, Chennai-600 041, shall henceforth be known as R PRIYA.

R.PETCHIAMMAL Chennai, 6th June 2006.

I. MANOO PANTHIRUVELIL

PANTHIRUVELIL .

NAME CHANGE

annover

16-21-9-2019

JACOB S/O Babulal Panthiruvelil Jacob. born on 28/01/1973, residing at D4. Sri Sai Apartments. New No.292, Old No.150, Peters Road, Chennai-600086, shall henceforth be known as JACOB MANOO MANOO PANTHIRUVELIL

NAME CHANGE

I, KOHILA, D/O MAHADEVAN PILLAI born on 10.09.1972 residing at. New No: 11/5, Old No.1 V.P. Chindhan Nagar, Kolathur, Chennai - 600 099, shall henceforth be known as MALLIKA.

KOHILA

BEEMER CORNER



BMW launches R 1250 GS and Adventure bikes in India

| NT Bureau |

Chennai, Jan 22:

BMW Motorrad has launched the new BMW R 1250 GS and R 1250 GS Adventure in India with prices starting at Rs 16.85 lakh for the standard variant.

To be available as completely built-up units (CBU), the motorcycles can be booked at BMW Motorrad dealerships.

Both models feature a two-cylinder in-line Boxer engine with a displacement of 1254cc, producing a power output of 100 kW (136 hp) at 7,750 rpm and generate a maximum torque of 143 Nm at

6,250 rpm. BMW states that the bikes have a new power unit and have newly designed cylinder head covers, apart from introducing a new Shift-Cam technology which the maker states is for unique and ultimate riding experience.

Other versions of the bike are priced as follows- R 1250 GS Pro at Rs 20.05 lakh, R 1250 GS Adventure Standard at Rs 18.25 lakh, R 1250 GS Adventure Pro at Rs 21.95 lakh.

Coupe-SUV X4 launched at Rs 60.6 lakh

| NT Bureau |

Chennai, Jan 22:

German carmaker BMW has launched the X4 in India at Rs 60.6 lakh for the base xDrive 20d M Sport variant.

Locally produced at BMW Group Plant here, the car will be available in diesel and petrol variants at all BMW dealerships across the country.

President, BMW Group India, Hans-Christian Baertels, said, 'BMW established the Sports Activity Vehicle (SAV) category and the latest addition to this hugely successful family is the all-new BMW X4 belonging to the Sports Activity Coupé segment. Its distinctive vehicle concept, which fuses the hallmark features of a BMW X model with the sporting elegance of a coupé, will be proven an instant hit in this class and will become a trend-setter. The all-new BMW X4 underscores its individual character with superior driving dynamics, standout exterior design accentuating the car's sporting instincts, a refined premium ambience in the interior and leading-edge technologies."



CASTLE TRADERS LIMITED CIN:L51909TN1983PLC045632 [GSTIN:33AABCC8853F1ZR] Regd.Office.Old No.617, New No.418

Bharat Kumar Bhavan', Anna Salai Phone:044-42269666

Website::www.castletraders.in Mailid:cs@khivrajmail.com Pursuant to the Regulation 29 read v

ulations 30, 33, 46 and 47 of th SEBI (Listing Obligations and Disclosur Requirements) Regulations, 2015 and other given, that a meeting of the Board of Directo of the company will be held on Tuesday the 5th February 2019, inter-alia to discus and approve, the un-audited financial results (subjected to Limited Review by Auditors) fo the guarter ended 31st December 2018.

The information is also available on the web:

of the company at www.castletraders.in and on the website of the Metropolitan Stoc Exchange of India Limited at www.msei.in Further it is notified that the trading windo for dealing in the shares of the compar will remain closed from 22ndJanuary 201 to 7th February 2019 (both days inclusive for all the connected persons as per th SEBI (Prohibition of Insider Trading

S.VIJAYALAKSHM

PANASONIC CARBON INDIA CO. LIMITED

JACOB

(CIN: L29142TN1982PLC009560) Regd Office: Pottipati Plaza, 3rd Floor 77, Nungambakkam High Road, Nungambakkam, Chennai 600 034 Tel: 044-28275216/226

Fax: 044-28263010 Web: www.panasoniccarbon.co.in NOTICE Pursuant to Regulation 29, 47 and

other applicable regulations of the SEB (Listing Obligations and Disclosure Requirements), Regulations, 2015 Notice is hereby given that Meeting o the Board of Directors of the Company is scheduled to be held on Tuesday 29th January, 2019 at 11.30 a.m. a the Registered Office of the Company Chennai ,to inter alia consider and approve the unaudited financial results for the third quarter ended 31st December, 2018 among other subjects mentioned in the Agenda

> For Panasonic Carbon India **Company Secretary**

Place: Chennai Date: 21st January, 2019

Follow us: newstodaydaily

IN THE HIGH COURT OF **JUDICATURE AT MADRAS** (Testamentary and Intestate

Jurisdicton) O.P. No. 417 of 2018 of Indian Succession Act XXXIX of 1925

In the matter of the Last Will and Testament of A.M.Gnanadeep S/o Late R.Paulraj

Flat No.1, Asian Bharathi Apartments,

No.26, Bharathi Avenue, 2nd Street,

R.Samuel Chandru, o Late R.Paulraj

7/24, Sadayappan Street, Mandaveli nterest in the estate of the aboven

A.M.Gnanadeepam, who was residing at Plot No. 159, Door No.5/1, 11th rust Cross Street, Mandavelipakkan Chennai-600 028 and died on 04.04.1997 are hereby, cited to come and see the roceedings before the Learned Master sitting in the original side of High Cour of Judicature at Madras on 12.02.2019 at 10.30 a.m. and file their objection. they think fit before the grant of letters of Dated at Chennai on this 9th day of Januar

Asst. Registrar, Original Side-

M/s Dr.R.Gopinath.

டெல்லியில் கனமழை:

டெல்லியில் இன்று காலை முதல் திடீரென கனமழை பெய்து

வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஐபி எஸ்டேட் பகுதியில் பெய்த கனமழையினால் சாலைகளில்

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு

வாகன ஓட்டிகள் கடுமையாக

பல மாநிலங்களில் கடுமையான

பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள

நிலையில் டெல்லியில் இன்று

காலை பெய்த மழை மக்களை

புதுடெல்லி, ஜன.22:

புதிய கட்டண விகிதம் பிப்ரவரியில்

அமல்படுத்தும்போது மாதாந்திர

கேபிள் டி.வி. கட்டணம் குறையும்

என்று டிராய் அமைப்பின் தலைவர்

கேபிள் டிவி கட்டணங்களை

ஒழுங்குபடுத்தும் வகையில்

தொலைதொடர்பு ஒழுங்குமுறை

அமைப்பான டிராய் புதிய திட்டத் திற்கு

ஒப்புதல் அளித்துள்ளது. எம்ஆர்பி

அடிப்படையிலான இத்திட்டம் பிப்ரவரி

இது குறித்து டிராய் தலைவர் ஆர்.எஸ்.

தொலைக்காட்சி நேயர்களின்

நன்மைக்காகவே புதிய கட்டண

விகிதம் அமல்படுத்தப்படுகிறது.

கடந்த காலங்களில் தேவையற்ற

பல சேனல்களுக்கும் சேர்த்து மக்கள்

கட்டணம் செலுத்தி வந்தார்கள்.

ரஜினியின் நடைபயண

வீடியோ வைரலானது

கடந்த சில நாட்களாக சென்னையில்

அவரது வீடு அமைந்துள்ள

போயஸ்கார்டன் பகுதியில்

அதிகாலையில் வாக்கிங் செய்வதை

வாடிக்கையாக கொண்டுள்ளார். நேற்று

முன்தினம் வாக்கிங் செல்லும் போது

சிறுவன் ஒருவனுடன் செல்பி எடுத்து

க்கொண்டது சமூக வலைதளங்களில்

வேகமாக பரவியது. இந்நிலையில்,

நேற்று அதிகாலையில் அவர் வேக,

வேகமாக நடந்து செல்லும் வீடியோ

காட்சி சமூக வலைதளங்களில்

வேகமாக பரவி வைரலாகி உள்ளது.

சென்னை, ஜன.22:

நடிகர் ரஜினிகாந்த்

நடைபயிற்சி மே ந்

கொள்வதை

வாடிக்கையாக

உள்ளவர்.

வெளிநாடு

சென்றால்

கூடை அங்கும்

நடைபயிற்சி

் வத்து

சர்மா டெல்லியில் நிருபர்களிடம்

முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

கூறியதாவது:-

ஆர்.எஸ்.சர்மா கூறியுள்ளார்.

மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

பாதிக்கப்பட்டனர்.

புதுடெல்லி, ஜன.22:

போக்குவரத்து

பாதிப்பு

3 நாள் ஆய்வுப்பணிக்கு பிறகு அறிவிப்பு

டிஎம்எஸ்-வண்ணை போக்குவரத்து அனுமதி

திறப்பு விழாவிற்கு நாள் குறிப்பதில் மெட்ரோ தீவிரம்

சென்னை, ஜன.22: வண்ணாரப்பேட்டை டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரெயில் பாதையில் ஆய்வு பணி முடிவடைந்து விட்டது. இந்த வழித்தடத்தில் ரெயில் விடுவதற்கு அனுமதி வழங்கிவிட்டதாக பாதுகாப்பு ஆணையம் கே.ஏ.மனோகர் கூறியுள்ளார்.

தொடக்க விழாவிற்கு நாள் குறிக்க வேண்டிய பணியை மெட்ரோ ரெயில் நிர்வாகம் செய்து போக்குவரத்தை தொடங்கலாம் என கூறியுள்ளார்.

சென்னை மெட்ரோ ரெயில் முதல் திட்ட பணியின் இறுதி கட்டமாக வண்ணாரப்பேட்டை முதல் டிஎம்எஸ் வரையிலான 10 கி.மீ தொலைவுக்கு சுரங்கப்பாதையில் ரெயில் விடப்பட உள்ளது. பணிகள் நிறைவடைந்த நிலையில் இந்த பாதையை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையிலான குழுவினா் கடந்த 3 நாட்களாக ஆய்வு செய்தனா். டிராலி வண்டியில் செ ன்று தண்டவாளங்களிலும், சுரங்க ரெயில் நிலையங்களையும் இந்த குழுவினர் ஆய்வு செய்து பணியை நிறைவு செய்து விட்டனர்.

இது குறித்து பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் கூறுகையில், சுமார் 10 கி.மீ தொலைவிலான சுரங்க வழி த்தடத்தை 4 குழுக்களாக பிரிந்து



3 நாட்களாக ஆய்வு செய்தோம். பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் திருப்தியாக உள்ளன. 4 குழுக்களும் தனித்தனியாக தயாரித்த அறிக்கை ஒன்றாக்கப்பட்டு மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். விடுபட்ட ஒன்றிரண்டு பணிகளை உடனடியாக செய்து முடித்து விடலாம்.

மொத்தத்தில் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து தொடங்க பச்சை க்கொடி காட்டிவிட்டோம். அடுத்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் அரசியல் தலைமையிடம் பேசி திறப்பு விழாவிற்கு நாள் குறிக்க வேண்டும். எல்ஐசி மற்றும் ஆயிரம் விளக்கு ரெயில் நிலையங்களில் மட்டும்

சீலிங் கூரை அமைக்கும் பணி மட்டும் நடைபெற்று வருகிறது. இந்த பணியும் விரைவில் முடிவடைந்து விடும் என்றார்.

வண்ணாரப்பேட்டை முதல் மீனம்பாக்கம் ரெயில் நிலையம் வரை மெட்ரோ ரெயில் செ ல்லலாம் என்பதால் விமானங்களின் வருகையை பொறுத்து ரெயில் கால அட்டவணை வகுக்கப்படும் ் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

. அதிகாலை 4.30 மணிக்கு முன்பே போக்குவரத்தை தொடங்கி நள்ளிரவு வரை இந்த வழித்தடத் தில் போக்குவரத்து இருக்கும் என தெரிகிறது.

விபத்து: 2பேர் பலி

எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் மணிக ண்டன் (வயது 19). இவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன் பாலகணேஷ் என்பவருடன், இரவு உணவு வாங்குவதற்காக நேற்றிரவு பைக்கில் சென்றனர். கே.கே.நகர் அழகிரி சாலை சந்திப்பில் செ ன்றுக்கொண்டிருந்தபோது, திடீரென நிலைத்தடுமாறி சாலை தடுப்புச்சு வர் மீது பைக் மோதியது. இதில், மணிகண்டன் சம்பவ இடத்திலே பலியானார். பால கணேஷ் படுகாயங்களுடன் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதேபோல், இன்று காலை காட்டுப்பாக்கத்தை சேர்ந்த ரகீம்-ஷகிதா தம்பதி செ ன்றுக்கொண்டிருந்தபைக் மீது தண்ணீர் லாரி மோதியதில் ஷகிதா உயிரிழந்தார். படுகாயமடைந்த ரகீம்முக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் கங்கை நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாபழன தண்டாயுதபாணி ஆலயத்தில் 8-ம் ஆண்டு தைப்பூச விழா சிறப்பாக நடைபெற்றது.

சென்னை, ஜன.22:

குடியரசு தின விழா முன்னெச்சரிக்கை

காவலர்கள் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்

புதுவை காவல்துறை இயக்குனர் அறிவுரை

புதுச்சேரி, ஜன.22: குடியரசு தினவிழாவை சீர்குலைக்க முயற்சி நடைபெற உள்ளதாக மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதுடன் விழிப் புடன் கண்காணிக்க வேண்டும் என்று காவல்துறை இயக்குனர் சுந்தரி நந்தா அறிவுரை வழங்கியுள்ளார்.

குடியரசு தின விழா வரும் 26ம்தேதி புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி மைதானத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது

விழாவுக்கு வருபவர்கள் அமர்வதற்கு பிரமாண்டமான பந்தல்அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.போலீச ார், என்சிசி,என்எஸ்எஸ் வீரர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.விழாவில் விருது பெறுபவர்களை தேர்வு செய்யும்பணி நடைபெற்று வருகிறது.

குடியரசு தின விழா கொண்டாடத்தை தீவிரவாதிகள் சீர்குலைக்க ச தி திட்டம் தீட்டியிருப்பதாகவும் நாடுமுழுவதும் உஷா நிலையில் இருக்கவேண்டும் என்றும் அந்தந்த மாநில அரசுகளுக்கு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை பாதுகாப்புகளை மேற்கொள்ளவேண்டும் என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதைத்தொடர்ந்து புதுச்சேரியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீச ார் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று காவல் துறை இயக்குனர் சுந்தரி நந்தா தெரிவித்துள்ளார்.

அவரது வேண்டுகோளை ஏற்று பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் புதுச்சேரி மாநில எல்லையில் போலீசார் சே ாதனை நடத்தி வருகின்றனர். பேருந்து நிலையம், ரெயில் நிலையம், மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

சென்னை-600 086, பீட்டா்ஸ் சாலை, பழைய எண்.150, புதிய எண்.292, ஸ்ரீசாய் அபார்ட்மென்ட்ஸ் D4 என்ற முகவரியில் குடியிருக்கும் திரு.பாபுலால் பந்திருவேலில் . உத்தப் என்பவரின் மகனாகிய மனூ பந்திருவேலில் ஜேக்கப் (MANOO PANTHIRUVELIL JACOB . என்கிற நான் (பிறந்த தேதி: 28.01.1973) இனிமேல் **ஜேக்கப்** மனூ பந்திருவேலில் (ЈАСОВ MANOO PANTHIRUVELIL) என்ற ம்னூ பந்திருவேலில் ஜேக்கப்

பெயர் மாற்றம்

MANOO PANTHIRUVELIL JACOB

வ்ழுநாவ ர்யபடு

கோலவிழியம்மன் நகர், 12-வத தெரு, எண்.16 என்ற முகவரியில் என்பவரின் மனைவியாகிய |R. பேச்சியம் மாள் நான் பிறந்த தேதி: 20.02.1978, (சொந்த மாவட்டம்: தூத்துக்குடி)

R.PETCHIAMMAL சென்னை, 06.06.2006

குடியிருக்கும் திரு. S.ரவி (R.PETCHIAMMAL) என்கிற இனிமேல் **R.பிரியா** (R.PRIYA) R.பேச்சியம்மாள்

கோகிலா (KOHILA) தந்தை

பெயர் மகாதேவன் பிள்ளை, பிறந்த தேதி: 10.09.1972, புதிய ாண். 11/5, பழைய எண்.1, V.P.சிந்தன் நகர், கொளத்தூர் சென்னை-600 099 என்ற ழகவரியில் வசிக்கும் நான் இன<u>ி</u> **மல்லிகா (MALLIKA)** என்று அழைக்கப்படுகிறேன்.

notice J.JAYAKUMAR
S.Jo. S.Janarthanan aged 28 years
Permanently residing at No.15/10, Pammal Nalla Thambi
Street, Thandhai Periyar Nagar
Tharamani Chennai-600 113

கேசல் டிரேடர்ஸ் லிமிடெட்

IN THE COURT OF SUB - JUDGE **AT TAMBARAM** E.P. No.78 of 2018

மாபழனி

தைப்பூச விழா

தண்டாயுதபாணி ஆலய

அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் நகால அமைந்துள்ள

அருள்மிகு மாபழன தண்டாயுதபாணி

ஆலயத்தில் 8-ம் ஆண்டு தைப்பூச

விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த

நிகழ்ச்சியில் பால் காவடி, புஷ்ப

காவடி, அலகு, நாவலகு, பால்

குடம் மற்றும் தேர் திருவிழா ஆலய

ஸ்தாபகா் அன்பழகன் தலைமையில்

நடை பெற்றது. நிகழ்ச்சியில் காப்பு

கட்டுதல், கணபதி வேள்வி,

பக்தர்களுக்கு காப்பு கட்டுதல்,

குருபூஜை, திருவிளக்கு வழிபாடு,

ஒய்யாளி சேவை மற்றும் மாபழனி

தண்டாயுதபாணி உட்பட அனைத்து

பரிவார தெய்வங்களுக்கும் பல்வேறு

வாசன திரவியங்களால் அபிஷேகம்

அதனைத்தொடர்ந்து வள்ளி

தேவசேனா சமேத சுப்பிரமணியர்

தேர் திருவீதி உலா நடைபெற்றது.

இதில் அம்பத்தூர் தொகுதி

எம். எல். ஏ. வி. அலெக்ஸ் சாண்டர்

மற்றும் ஆலய நிர்வாகிகள், கிராம

பொதுமக்கள் கலந்து கொண்டு

சுவாமி தரிசனம் செய்தனர்.முடிவில்

அனைவருக்கும் அன்னதானம்

செய்யப்பட்டது.

வழங்கினர்.

Veeramani

அம்பத்தூர், ஜன.22:

ARC No. 1241 OF 2010

.. Decree Holde

..... Judgment Debto

S.Veeramani No.10, Bharathidasan Street,

Periyar Nagar, Pallikaranai. Chennai - 600 100. Please take notice that the Learned

Sub-Judge at Tambaram was pleased to ordered notice to you in E.P. No.78 of 2018 in ACR No.1241/2010 to show cause why the above Petition should posted to 18.02.2019 at 10.30 a.m. for your appearance, you are hereby called upon to attend the above cour on 18.02.2018 at 10.30 a.m. failing which the above case will be heard an decided in your absence.

Counsel for Decree Holde M/s. S.REVATHY, B.B.A, B.L

T.SAMINATHAN, B.A, B.L Women Lawyers Association **High Court Campus** Chennai - 600 104.

IN THE COURT OF IX ASST CITY CIVIL AT CHENNAI E.P. No.2145 of 2018 A.R.C. No. 306 OF 2010

...Petitioner / Decree Holde

Versus A.Rajkumar & 2 Others

...Respondent/ Judgement Debto

JD2- S.Sathish Mohan Designation - Assistant, Emp No-0144,

PF No - 174975/POL O/o. The Superintendent of Railway Police Office Egmore, Chennai - 600 008

Sir/Madam. Take Notice that the above Execution Petition filed by the Petitioner against you for attachment of salary is posted before the Hon'ble IX Asst City Civil Court, Chennai for hearing on 12.02.2019 at 10.30 A.M. So you are hereby to appear either in person or by

a duly authorized advocate and defend

your case failing which the matter will

be decided exparte, and orders as prayed for will be passed. J.VICRAMAN, B.A., B.L., (Hons) R.K.LAVANYA PRABAA, B.A, B.L.,

IN THE II ADDITIONAL CITY **CIVIL COURT AT CHENNAI** A.S. No. 84 of 2013

Mr. IMRAN KHAN

Vs (1) S.Dhandapani & Ors ...Respondents

Mrs. Shameena Sultana (R-5) D/o. Late. Ahmed Sheriff

No.17, Ranjit Road, Kotturpuram, Chennai - 600 085. Please take Summons on the above appeal matter filed

by the Appellant against you on rejection of plaint by the VII Assistant Judge City Civil Court The Hon'ble Judge has ordered notice to you returnable by 29.01.2019. If you fail to appear on the said date either in person or through pleader, before the said date at 10.30 am the above matter will heard and decided in

> P.Sidharthan 199. Law Chambers High Court, Chennai - 104

Counsel for Plaintif

IN THE COURT OF DISTRICT **MUNSIFF COURT, AT ALANDUR**

O.S. No. 258 of 2015 Matrix Cellular (International)

Services Pvt. Itd. Rep by its Legal Executive R.Guruprasad 'Seshasaai', 2nd Floor, No. 4/406, 1st Main Road, Nehru Nagar, Rajiv Gandhi Salai Kottivakkam, Chennai - 600 041

-Vs-Hilton Ronald Albert, Monalisa, No.56, 200 Feet Road,

Kolathur, Chennai-600 099

Please take notice that the Plaintiff has filed the suit for recovery of money of a sum of Rs.5252.71/-The Hon'ble district munsiff Court Alandur was pleased to order notice to you for the hearing on.

Kindly make yourself convenient to be appear before the Hon'ble Court on 25.1.2019 at 10.30 a.m. either in person or through your pleader failing which the above matter will be decided in vour absences. V.Samuthiravijayan

Councel for Plaintiff

IN THE COURT OF IV ASSISTANT **CITY CIVIL COURT AT CHENNAI** O.S. No. 4131 of 2018

M/s. Corporation Bank, Koyambedu Branch.

-Vs-Mr. T.Aravind and another

..Respondents 1) Mr. T. Aravind S/o. Mr. V.Thulasiraman.

2) Mr. V.Thulasiraman. S/o. Mr. R. Venkatesan Both are residing at: No.1, Parthasarathy Street, Chinmaya Nagar, Chennai, TamilNadu - 600 092. Sir/Madam, Take notice that tha above suit filed by

M/s. Corporation Bank, Koyambedu Branch for recovery of loan amount together with interest came up hearing before the Hon'ble IV City Civil Cour Judge at Chennai on 11.01.2019 and the Hon'ble Learned Judge was pleased to order notice to you in substituted service by way of paper publication reconvenient to appear before the said court on 08.02.2019 at 10.30 A.M. failing which the above matter will be

> (V.Samuthira Vijayan (L.Siva Counsel for Petitioner

பொது அறிவிப்பு இந்த பொது அறிவிப்பு மூலமாக பொது மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், எனது கட்சிக்கார், நெ. 2/147, காமராஜ் தெரு, வண்டலூர், சென்னை-600 048 என்ற முகவரியில் வசிக்கும் தெய்வசிகாமணி அவர்களின் மகன் D.சரவணன்

அவர்களின் மகன் D.சரவணன் என்பவர் அளிக்கும் பொது அறிவிப்பு காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு , மண்ணிவாக்கம் கிராமத்தில் சர்ே எண். 282/2, பட்டா எண். 1553-ன் படி புதிய சர்வே எண். 282/15-ல் அடங்கிய பிளாட்

நெம்பர் 24-க்கு விஸ்தீரணம் 1800 சதுரடியில் மேற்கு பக்கம் 600 சதுரடி மனையும், கிழக்கு பக்கம் 600 சதுரடி மனையும், ஆக மொத்தம் மக்கம் 600 சதுரடி மனையும், ஆக மொத்தம் 1200 சதுரடி மனையும் இதில் உள்ள 900 சதுரடி மனையும் இதில் உள்ள 900 சதுரடி RCC தளம் போட்ட வீடு மற்றும் பிளாட் நெம்பர் 25-க்கு விஸ்தீரணம் 1800 சதுரடியில் அதில் 1200 சதுரடி இதில் உள்ள 900 சதுரடியில் அதில் 1200 சதுரடி இதில் உள்ள 900 சதுரடியில் அதில் 1200 சதுரடி இதில் உள்ள 900 சதுரடி CC தளம் போட்ட வீட்டிற்குண்டான சமஸ்தங்கள் உள்பட உள்ள சொத்துக்கள் மொத்தம் 2400 சதுரடி எனது கட்சிக்கார ருக்கு பூரண சொந்தமானது. மேற்படி சொத்துக்களை எனது கட்சிக்கார் விற்பனை செய்வதற்காக வேண்டி ஒரு ஜெனால் பவர் பத்திர எண். 1514/4/2018 மற்றும் 15145/2018 புத்தகம்-1, தேதி 14.12.2018 சார்பதி வாளர் அலுவலகம் கூடுவாஞ்சேரி) கூடுவாஞ்சேரி)

மேற்படி பவர் பத்திரத்தை அடிப்படை யாகச் கொண்டு எனது கட்சிக்காரர் மேற்படி சொத்துச்

களை இதுநாள் வரை வேறு நபர்களுக்கு ஏதும் விற்பனை செய்யவில்லை. _ ஆகவே மேற்படி சொத்துக்களை எனது நட்சிக்காரர் நேரில் இருந்து விற்பனை செய்ய இருப்பதால் மேற்படி தங்களுக்கு அளித்திருந்த ஜெனரல் பவர் பத்திரத்தை இன்று தேதியில்

ரத்து செய்துவிடுகிறார் என்பதை இதன் மூலம் தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. R.MAYALAGU Advocate Combained Court Building,

Tambaram Bar Association

Chennai - 600 045

பேனஸானிக் கார்பன் இந்தியா கம்பெனி லிமிடெட் CIN:L29142TN1982PLC009560 பதிவு அலுவலகம்: 'பொட்டிபட்டி பிளாசா', 3-வது தளம், 77, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை

நுங்கம்பாக்கம், சென்னை-600 034 போன்: 044-2827 5216/226 பேக்ஸ்: 044-2826 3010

நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்ட

. இதர விஷயங்களுடன் சேர்த்து 31.12.2018 அன்றுடன் முடிந்த 3-வது காலாண்டுக்கான கம்பெனியில் தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளை பரிசீலித்து ஒப்புதல் பெறுவதற்காக கம்பெனியின் இயக்குனர்கள் குழு கூட்டம் 29.01.2019 செவ்வாய்கிழபை அன்று காலை 11.30 மணியளவில் கம்பெனியின் பதிவு அலுவலகத்தில் நடைபெற உள்ளது என்பது 2015-ம் வருடத்திய SEBI (பொறுப்புகளை பட்டியலிடுதல் மற்றும் தேவைகளை வெளிப்படுத்துதல்) விதிமுறைகளில் 29 மற்றும் 47-வது விதிமுறையின் கீழும், இதர . பொருத்தமான

விதிமுலற்கூட் அறிவிக்கப்படுகிறது. பேனஸானிக்கார்பன் இந்திய கம்பெனி லிமிடெடுக்காக ஒ-ம்*)* கம்பெனி செயலான

விதிமுறைகளின் கீழும் இதன் மூலம்

தேதி: 21.01.2019

. பதிவு அலுவலகம்: பழைய எண்.617, புதிய எண்.418, பரத்குமார் பவன், அண்ணாசாலை, சென்னை - 600 006 தொலைபேசி எண்.044-4226 9666 இணையதளம்: www.castletraders.in, இ-மெயில்: cs@khivrajmail.com

இதர விஷயங்களுடன் சேர்த்து 31.12.2018 அன்றுடன் முடிந்த காலாண்டுக்கான கம்பெனியின் தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளை (தணிக்கையாளர்களின் குறிப்பிட்ட மற (தணிக்கையாளாகளின் குறிப்பிட்ட மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது) விவாதித்து. ஒப்புதல் பெறுவதற்காக கம்பெனியின் இயக்குனர்கள் குழு கூட்டம் 05.02.2019 செவ்வாய்கிழமையன்று நடைபெறும் என்பது 2015-ம் வருடத்திய SEBI (பொறுப்புகளை பட்டியலிடுதல் மற்றும் தேவைகளை வெளிப்படுத்துதல்) விதிமுறை நகளில் 29-வது விசிமறை மற்றும் 33, 46 ு வள் பட்டுத்துக்ற வது முறைகள்ல 29-வது விதிமுறை மற்றும் 30, 33, 46 மற்றும் 47-வது விதிமுறைகளின் கீழும் இருப்பின் அவைகளின் கீழும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. மேலும் மேற்சொன்ன தகவல்கள் கம்பெனியின் <u>www.castletraders.in</u> என்க கண்டகாக்கிலம், மற்றும் பெட்ரோமாலி, ன்

இணைய தளத்திலும், மற்றும் மெட்ரோபாலிட ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆப் இந்தியா லிமிடெ நிறுவனத்தின் www.msei.in என்ற இணைய

தவத்தனும் 'வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 2015-ம் வருடத்திய SEBI (உள்வர்த் தகத்தை தடை செய்தல்) விதிமுறைகளின் படி இணைக்கப்பட்ட அனைத்து நபர்களுக்காக கம்பெனியின் பங்குகள் பரிவர்த்தனைக்கான டிரேடிங் விண்டோ 22.01.2019 **முதல்** 07.02.2019 **வரை** (இந்த இருதினங்கள் உட்பட)

கேசல் டீரேடர்ஸ் லிமிடெட்டுக்க S.விஜயலட்சுமி



எழும்பூர் மாநில மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற

விழாவில் மாண்டிசோரி கல்வியை அடிப்படையாக கொண்ட எல்கேஜி மற்றும்

யுகேஜி வகுப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து

குழந்தைகளை வரவேற்றார். உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,

சேனல்களை மட்டும் பார்க்க

விரும்பினாலும் அதற்கான வாய்ப்பு

அளிக்கப்படும். சில அலைவரிசை

களை நீக்க விரும்பினால் நீக்கி

கொள்ளலாம். அடிப்படை கட்டணமான

ஒளிபரப்பாளர்கள் சார்பில் கடந்த

டிசம்பர் மாதம் டிராய் அமைப்பிடம்

தாக்கல் செய்யப்பட்ட திட்டத்தில்

டிடிஎச் மற்றும் கேபிள் ஆபரேட்டர்கள்

வெப்சைட்டில் தெரிவிக்கப்பட்டதை விட குறைந்த கட்டணமே குறிப்பிடப்

சில சேனல்களுக்கு மிக அதிகபட்ச

மாக விதிக்கப்பட்ட ரூ.60 கட்டணத்தை

டிராய் குறைத்திருக்கிறது. புதிய

திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு

டிடிஎச் மற்றும் கேபிள் ஆபரேட்டர்

களிடம் நுகர்வோர் தாங்கள் விரும்பிய

ரூ.130 கூட குறைக்கப்படும்.

பட்டுள்ளது.

அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், சரோஜா.

விரும்பிய சேனல்களுக்கு மட்டுமே பணம்

கேபிள் டி.வி. கட்டணம்

பிப். முதல் குறையும்

டிராய் தலைவர் ஆர்.எஸ். சர்மா தகவல்

ஆனால் இவற்றை அவர்கள் பார்ப்பதே

தற்போது அமல்படுத்தப்பட உள்ள

திட்டத்தின்படி மக்கள் விரும்பி

பார்க்கும் சேனல்களுக்கு மட்டும்

கட்டணம் செலுத்தினால் போதுமானது.

தற்போது நடத்திய கணக்கெடுப்பின்

படி 200 முதல் 250 சேனல்களுக்கு

வரை மக்கள் பணம் செலுத்துகிறார்கள்.

ஆனால் உண்மையில் 50 சேனல்

களுக்கு மேல் அவர்கள் பார்ப்பது

இனி அமல்படுத்தப்பட உள்ள

குறைந்த கட்டண எம்ஆர்பி அடிப்

படையிலான திட்டத்தின்படி

தேவையற்ற சேனல்கள் நீக்கப்படும்.

அடிப்படை கட்டணமாக மாதம்

ரூ.130-ல் 100 கட்டணமில்லா

சேனல்களை பார்க்கலாம். இதில்

கிடையாது.

இல்லை.

அசோக் நகர் ஜவஹர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பு



ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் பிரத்யேக பார்சல் மையத்தை அதன் செயலாளர் ஏ.என்.நந்தா மற்றும் அஞ்சலக தலைமை பொது மேலாளர் எம். சம்பத் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

பெயர் மாற்றம் **ENROLMENT NOTICE** After ten days of the publication

கோகிலா KOHILA

ntend having my enrolment as ar Advocate moved before the Bal Council of Tamilnadu, Bar Counci Buildings. High court Campus

Those who have any valid Objections may Notify the same to he Bar Council within 10 days.

J.JAYAKUMAR